1990 ஏப்ரல் 12]

திரு. மா. சுந்தரதாஸ் : மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, சைதாப்பேட்டைப் பகுதி மக்களுக்கும் சரியானபடி தண்ணீர் வசதி இல்லை என்று பொது மக்களில் பலர் குறை சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் வாட்டர் பொலூஷன் வரும் என்று பொது மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தனிப்பட்ட இடத்தை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுப்பதற்கும் வேளச்சேரி போன்ற பகுதிகளிலே புதிதாக ஒரு சலவை நிலையம் அமைக்க அரசு மறுபரிசீலனை செய்யுமா என்றும் அறிய விரும்புகிறேன்.

9-15 மணி

மாண்புமிகு திரு. கோ. சி. மணி : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, தண்ணீர் தட்டுப்பாடு என்பது எல்லா நேரங்களிலும் ஏற்படுகிற வழக்கம் இல்லை. கூடுமான வரை அதிக அளவு தண்ணீர் பரப்பின் மீது உறிஞ்சப்படுவதை அடுத்து எல்லா இடங்களிலும் ஏற்படுவது தான் அங்கேயும் ஏற்படுகிறது. அதற்கான தனிக் கவனம் செலுத்தப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்

திரு, மு. இராமநாதன் : துணைத் தலைவர் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் சோறு போடும் என்பது முக்கியமான பழமொழிகள். பொதுவாக இந்தப் புதிய சலவைத் துறை கட்டுவதில் மிகுந்த முக்கியத்துவம் இருக்கின்றது. கண்ட இடத்திலே குட்டைகளிலே, குளங் களிலே கொண்டு போய் சலவை செய்து அதன் மூலம் உபயோகப்படுத்தப்படும் துணிமணிகள் மூலம் பல்வேறு வகையான நோய் நொடிகள் வருகின்றன. ஆகவே அமைச்சர் அவர்கள் பொதுவாக சென்னை மாநகரத்திற்கு மட்டுமன்றி எல்லா இடங்களுக்கும் சலவைத் துறை என்பது ஒரு முக்கியமானது என்பதைக் கொள்கை அளவிலே ஏற்றுக் கொண்டு இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் திட்டமிடும் வகையிலே அரசு ஒரு குழுவை அமைத்தாவது சலவைத் துறை அமைப்பதில் கவனம் செலுத்துமா என்றும், அதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்றும் அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு திரு. கோ. சி. மணி : மாண்புமிகு உறுப் பினரின் யோசனையை அரசாங்கம் ஏற்கெனவே ஏற்று அமல் நடத்தி வருகிறது. ஆனால் சில இடங்களில் கட்டு வதற்கு சாத்தியக் கூறு இல்லாமல் போகிறது என்று நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அதைவிட எல்லா இடங் களிலே தெருத் தெருவாக கட்டுவது என்றாலும் பொது மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. சில இடங்களில்

கொஞ்ச தூரம் சென்று அந்தத் தொழிலிலே ஈடுபடுவதற்குப் பயந்து கொண்டு கூவம் நதியிலே துவைத்து விடுகிறார்கள் அவர்களை நாம் பிடிப்பதற்கு முடியவில்லை. ஆகையினால் கூடுமான வரை இட நெருக்கடி இருக்கிற இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டு இருக்கிறது.

திரு. ஆர். எஸ். ஸ்ரீதர் : மாண்புமிகு சட்டப் பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, கழகத் தலைவர் கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் சைதாப்பேட்டையில் துணி துவைப்பதற்காக ஒரு இடம் நவீன முறையிலே கட்டப்பட்டது. இன்று அது சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பது நமது அரசுக்குத் தெரியுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கோ. சி. மணி : பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் குறிப்பிடுகிற சைதாப்பேட்டையில் இன்றைய தினம் எல்லாம் பரிசீலிக்கப்பட்டு—அது அவருக்கே தெரியும் என்று நினைக்கிறேன்—அந்தப் பணி துரிதமாக நடைபெற வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் துணை வினாவை அவர் எழுப்பி இருக்கிறார் என்று கருதுகிறேன் ; 2 இலட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஒய்வு அறைகள் கூட, அவர்கள் வேலை முடிந்து வெயில் நேரங்களில் சற்று ஒய்வு எடுப்பதற்கான காரியத்திற்காக 10 ஒய்வு அறைகள் கூடக் கட்டப்படுகின்றன. மற்றும் சில பழுதுகள் பார்க்கப்பட்டு விரைவாக அந்தப் பணியை முடிப்பதற்கு ஏற்பாடு ஆகி இருக்கிறது.

திரு. உ. ரா. வரதராசன் : துணைத் தலைவர் அவர்களே, இதோடு சேர்த்து சென்னையில், வில்லிவாக்கம் பகுதியிலே ஒரு சலவைத் துறை கட்ட வேண்டும் என்பதற்காக நீண்ட நெடுங்காலமாக அந்த பரிந்துரை அமலில் இருந்து வருகின்றது. அதையும் விரைவுபடுத்தி அதற்கான நிலத்தையும் எடுத்து மாநகராட்சியின் மூலம் கட்டித் தருவதற்கான ஏற்பாடு செய்யப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கோ. சி. மணி : தனிக் கேள்வி போடவும்.

நகைக் கடன் மற்றும் சம்பளக் கடன்

*4267—திரு. உ. ரா. வரதராசன் :

திரு. எஸ். ஏ. தங்கராஜன் :

மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

1990 ஏப்ரல் 12]

(அ) மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட கடன் கூட்டுறவு சங்கங்களில் ஏழை, நடுத்தர மக்கள் பயன் பெறக் கூடிய நகைக் கடன் மற்றும் சம்பளக் கடன் ஆண்டு முழுவதும் ஒரே சீராக வழங்கப்பட அரசு ஏற்பாடு செய்யுமா ?

(ஆ) ஆம் எனில், இது குறித்து கூட்டுறவுக் கடன் கொள்கையில் திட்டவட்டமான மாற்றம் செய்து அறிவிக்கப் படுமா ?

மாண்புமிகு திரு. பொன். முத்துராமலிங்கம் : தலைவர் அவர்களே,

(அ) மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள், அவற்றின் கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறக்கூடிய நகையீட்டுக் கடன்களை ஆண்டு முழுவதும் ஒரே சீராக வழங்கிட அரசு ஏற்பாடு செய்யும். ஆனால் சம்பளக் கடன் வழங்கிட அத்தகைய ஏற்பாட்டினைச் செய்ய இயலவில்லை.

(ஆ) மேற்குறித்த கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, நகையீட்டுக் கடன்கள் வழங்குவது குறித்து ஏற்கனவே கடன் கொள்கை திட்டமிடப்பட்டு கூட்டுறவுத் துறைக்கான கொள்கை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பளக் கடன்களைப் பொறுத்தமட்டில் பணியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்கள் கோரும் கடன் தேவைகளைப் பொறுத்து இக்கடன்கள் வழங்கப்படுவதால் இதனைக் குறித்து திட்டவட்டமான கொள்கை வகுக்க முடியாது.

9-20 மணி

திரு. உ. ரா. வரதராசன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உட்பட கடன் கூட்டுறவு வங்கிகளிலே நகைக் கடன் ஆண்டு முழுவதும் ஒரே சீராக வழங்கப்படுவது இல்லை. எல்லாக் கிளைகளிலும் வழங்கப்படுவதில்லை. விருப்பம்போல் சில கிளைகளிலே வழங்குகிறார்கள், சில கிளைகளிலே வழங்குவதில்லை என்கின்ற புகாரெல்லாம் இருக்கிறது. நான் கேட்டது, பணியாளர் கூட்டுறவுச் சங்கத்திலே கடன் வழங்குவதைப்பற்றி அல்ல. தங்களுக்கு என்று கடன் கூட்டுறவு சொசைட்டி எதுவும் இல்லாத பல்வேறு தனியார் நிறுவனங்களிலே பணியாற்றக் கூடிய அந்த ஊழியர்கள், சம்பளக் கடனுக்காக மத்திய

கூட்டுறவு வங்கிகளை அணுகுகின்றபொழுது அவர்களுக்கு அதுவும் சீராகக் கிடைப்பதில்லை. இதுபற்றியும் ஒரு கொள்கை வகுக்கப்படுமா என்பதுதான் நான் கேட்டிருந்த கேள்வி. ஆகவே, இதற்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு திரு. பொன் முத்துராமலிங்கம் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்களே, மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், அரசுத் துறை நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் முதலிய நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் முதலியோருக்கும் குறைந்த வட்டியில் கடனுதவி செய்யவும், அவர்களிடையே சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமிப்புப் பழக்கத்தை உண்டாக்கவும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனக் கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. அவ்வகை சங்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள் பணிபுரியும் நிறுவனங்களில் பெறுகின்ற ஊதியத்தை ஆதாரமாகக் கொண்டு மற்றொரு உறுப்பினரின் பிணையத்தின்பேரில் நபர் ஜாமீன் கடன்களை வழங்குகின்றன. தனியார் கடன்கள் அதிகபட்சம் 36 மாத தவணைகளில் உறுப்பினர்களின் ஊதியத்திலிருந்து வசூலிக்கப்படுகின்றன. மத்திய வங்கிகள் மற்றும் இதர வங்கிகளிடமிருந்து நிதி உதவி பெறும் பணியாளர் கூட்டுறவுச் சங்கத் தனி நபர் உச்சக் கடன்அளவு 12,000 ஆகும். சொந்த நிதியாதாரங்கள் கொண்டு செயல்படும் பணியாளர் கூட்டுறவுச் சங்கத் தனி நபர் உச்சக் கடன் 15,000 ஆகும். இதைத் தவிர, நுகர்வோர் கடன் 10,000 வரை பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வழங்குகின்றன. ஒரு சில நிறுவனங்கள், அரசுத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களுக்கென தனியே பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பெறாத நிலையில் அவர்கள் வேறு எந்தப் பணியாளர் கூட்டுறவுச் சங்கத்திலும் உறுப்பினர்களாக இல்லாதபட்சத்தில் சென்னையில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் சில நகரக் கூட்டுறவு வங்கிகள் சம்பளக் கடன்களை வழங்குகின்றன. அக்கடன்களுக்குமே நான் மேலே குறிப்பிட்ட அந்த விவரங்கள் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. எஸ். ஏ. தங்கராஜன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவரவர்களே, மத்திய நகரக் கூட்டுறவு வங்கிகளில் நகைக்காகக் கொடுக்கப்படுகின்ற கடன் தொகை பழைய தங்க நகையின் மதிப்பீட்டின் விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படுகிறது. இன்று தங்க நகைகளின் விலை உயர்ந்திருக்கின்ற காரணத்தால், விலை உயர்வுக்கு ஏற்றவாறு விகிதாச்சார முறையில் கடன் வழங்க அரசு செயல் குறிப்பு ஏதேனும் உண்டா என்று அறிய விரும்புகிறேன்.